



தகவல்

அந்மும் உரிமைச்

சட்டம் 2005

தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை (ஆலையம்மன் கோயில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு,
தேனாம்பேட்டை, சென்னை - 600 018. தொலைபேசி எண். 24347590

ஆணை நாள்: 10.11.2020

முன்னிலை

திரு ச. த. தமிழ்குமார், பி.ஏ., பி.எல்.,
மாநில தகவல் ஆணையர்

வழக்கு எண்.NC2489/F/2019 (SA4053/F/2019)

திரு V. நாகராஜ்

... மேல்முறையீட்டாளர்

எதிர்

பொதுத் தகவல் அலுவலர்,
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்
(மதுரை) லிட்.,

புறவழிச்சாலை,
மதுரை - 625 010.

... பொது அதிகார அமைப்பு

பார்வை:-

மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம் பிரிவு 6(1) கீழ் மனு செய்த நாள்	20.03.2019
முதல் மேல்முறையீட்டு நாள் - பிரிவு 19(1)	05.04.2019
மனுதாரரின் இரண்டாம் மேல்முறையீட்டு மனு - பிரிவு 19(3)	29.04.2019
ஆணையத்தின் ஆணை நாள்	05.09.2019
ஆணை பெறப்படாத மனு நாள்	26.10.2019

ஆணை

இவ்வழக்கு ஏற்கனவே 05.09.2019 நாளிட்ட ஆணை வாயிலாக பொதுத் தகவல் அலுவலரை மேல்முறையீட்டாளர் கோரிய இனம் 4க்கு உரிய தகவல்களை 7 தினங்களுக்குள் வழங்க உத்தரவிடப்பட்டிருந்தது. இவ்வழக்கு தமிழ்நாடு அரசால் COVID-19 காரணமாக ஊரடங்கு (LOCK DOWN) பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வைத்து நேரடியாக விசாரணை செய்ய இயலாத காரணத்தால் இன்று (10.11.2020) தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில்

மேல்முறையீட்டாளர் திரு V. நாகராஜ் மற்றும் பொது அதிகார அமைப்பின் சார்பாக பொது தகவல் அலுவலர், கிளை மேலாளர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திண்டுக்கல் மண்டலம், மதுரை ஆகியோர் பங்கேற்றனர்.

2. மேல்முறையீட்டாளர் தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 6(1)-ன் கீழ் 20.03.2019 தேதியிட்டு தாக்கல் செய்துள்ள மனுவில், மனுதாரர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம், திண்டுக்கல் மண்டலம், போடி கிளையில் நடத்துனராக பணிபுரிந்து வருவதாகவும், 26.02.2019 அன்று வண்டி எண்.TN74N1255, கோடு எண்.651C பேருந்தில் பணிபுரிந்தபோது பயணச்சீட்டு ஆய்வாளர் R.ஞானசேகரன், ப.எண்.61224 என்பவரால் தன் மீது 11.00 ரூபாய் டிக்கட் இரண்டு பழைய டிக்கட்டை பயணிக்கு கொடுத்ததாக புகார் செய்துள்ளதாகவும், அது சம்பந்தமாக சில ஆவணங்கள் வழக்கு விசாரணைக்கு தேவைப்படுவதாகத் தெரிவித்து தொடர்புடைய சில தகவல்கள் மற்றும் ஆவணங்களை குறிப்பிட்டு வழங்கக்கேட்டு, பொதுத் தகவல் அலுவலர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், தலைமை அலுவலகம், புறவழிச்சாலை, மதுரை என விலாசமிட்டு விண்ணப்பித்துள்ளார்.

3. 29.03.2019 தேதியிட்டு பொதுத் தகவல் அலுவலர், மனுதாரர் கோரியுள்ள தகவல்கள் அனைத்தும் தனிநபர் தொடர்பான தகவல் என்றும், திரு ஞானசேகரன் அவர்களிடம் பிரிவு 11ன்படி ஆட்சேபனை பெறப்பட்டதன் அடிப்படையில் தகவல் வழங்க இயலாது என தெரிவித்துள்ளார். தான் கோரிய தகவல்கள் மற்றும் ஆவணங்கள் வழங்கப்படவில்லை என தெரிவித்தும், தான் கோரிய உரிய தகவல்களை அளிக்க கேட்டும், 05.04.2019 தேதியிட்ட முதல் மேல்முறையீட்டு மனுவை பிரிவு 19(1)ன் கீழ் முதல் மேல்முறையீட்டு அலுவலருக்குத் தாக்கல் செய்துள்ளார். 16.04.2019 தேதியிட்டு மேல்முறையீட்டு அலுவலர், பொதுத் தகவல் அலுவலர் வழங்கிய தகவலையே வழங்கியுள்ளார். தான் கோரிய தகவல் மறுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தும், தான் கோரிய தகவல்களை அளிக்க ஆணையிட கேட்டும், பிரிவு 19(3)ன் கீழ் 29.04.2019 தேதியிட்ட இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை மேல்முறையீட்டாளர் இவ்வாணையத்தில் தாக்கல் செய்துள்ளார். அம்மனு மீது 05.09.2019 அன்று விசாரணை மேற்கொண்டு SA4053/F/2019 ஆணை வாயிலாக பொதுத் தகவல் அலுவலரை 7 தினங்களுக்குள் தகவல் வழங்க உத்தரவிடப்பட்டிருந்தது. பொது அதிகார அமைப்பினரால் தனக்கு உரிய தகவல் வழங்கப்படாததால் மேல்முறையீட்டாளர் 26.10.2019 நாளிட்ட மனுவை ஆணையத்திற்குத் தாக்கல் செய்துள்ளார். அம்மனுவின் அடிப்படையில் இவ்வழக்கு இன்று (10.11.2020) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

4. இன்றைய விசாரணையில் தொலைபேசி வாயிலாக ஆஜரான மனுதாரர், தான் கோரிய தகவல்களை பொதுத் தகவல் அலுவலர் வழங்கியதாகவும், இக்கோப்பை முற்றாக்கலாம் என தெரிவித்தார். ஆணையம் இதனை பதிவு செய்து, இவ்வழக்கில் மேலும் விசாரணை செய்ய முகாந்திரம் இல்லையென கருதி இக்கோப்பு முற்றாக்கப்படுகிறது.

ஓம்/- (ச.த. தமிழ்குமார்)

மாநில தகவல் ஆணையர்

(ஆணையத்தின் ஆணைப்படி)

உதவிப் பதிவாளர்

வழக்கு எண்.NC2489/F/2019 (SA4053/F/2019)

பெறுநர்

பொதுத் தகவல் அலுவலர்,
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்
(மதுரை) லிட்.,
புறவழிச்சாலை, மதுரை - 625 010.

மனுதாரர்/ மேல்முறையீட்டாளர்

திரு V. நாகராஜ்,
தெற்குத்தெரு, பிச்சம்பட்டி அஞ்சல்,
ஆண்டிப்பட்டி வட்டம்,
தேனி மாவட்டம்.

Copy to: Judgement File/ Spare

JE / PA - 19.11.2020